



தகவல்

அநீழம் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 1235/B/20

திரு R. சரஸ்வதி

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம்,  
புதுக்கோட்டை மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு R. சரஸ்வதி மற்றும் பொது தகவல் அலுவலர், திருமதி ஐஸ்வர்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 25.09.2019 தேதியிட்ட மனுவில், உட்பிரிவு பட்டா மாறுதல் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 25.11.2019 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 04.02.2020 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக மனுதாரர் அவர்கள் தகவல் வழங்கப்படவில்லை என்றும், தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டுமென்றும் தெரிவித்தார். தொலைபேசியின் வாயிலாக, மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் கால அவகாசம் அளிக்கும் பட்சத்தில் 2 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவல்களை வழங்கிவிடுவதாக விசாரணையின்போது உறுதியளித்தார். மேற்படி பொது தகவல் அலுவலர் தெரிவித்தவாறு, மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலின் நகலை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை பரிசீலனை செய்கையில், மனுதாரருக்குரிய தகவல் அவருக்கு வழங்கப்பட்டது என்பதை ஆணையம் பதிவு செய்து, இந்நேரவில் பொது தகவல் அலுவலரால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தியளிக்காதபட்சத்தில், பிரிவு

18(1)ன் கீழ் புகார் மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து, உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ள மனுதாரருக்கு ஆணையம் அறிவுறுத்தி, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1235/B/20

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம்,  
புதுக்கோட்டை மாவட்டம்.

திரு R. சரஸ்வதி,  
க/பெ N. ராமகிருஷ்ணன்,  
80/90 Q மணிகண்டன் இல்லம்,  
வசந்தம் நகர்,  
(Thiruvagoundanur East),  
சேலம் மாவட்டம்.

Copy to: File  
SCPA-06.11.20